



# இளையான்குடி மாறனார் புராணம்

இளையான்குடி என்ற ஊரில் மாறன் என்ற செல்வந்தர் வாழ்ந்து வருகிறார். சிவனடியார்களுக்கு உணவளிப்பதே பெரும் பணியாகக் கருதிச் செயல்பட்டு வருகிறார்.


அடியார் பெருமக்களே!  
நான் உய்யும் பொருட்டு  
நீங்கள் பசியாற உண்ண  
வேண்டுகிறேன்.







மாறனாரின் இப்பணியை உலகறியச் செய்ய, இறைவன் மாறனாரின் செல்வமெல்லாம் இழக்கச் செய்து அவரை ஏழையாக்குகிறார்.





இறைவனார் ஒரு துறவி வேடம் தரித்து  
மாறனார் வீட்டிற்கு வருகிறார்...

வரவேண்டும்  
ஐயா

மாறனாரே நல்ல பசியாக  
இருக்கிறது எனக்கு  
ஏதாவது உணவு  
அளிப்பீரா?

மாறனார் வீட்டிற்குள் சென்று  
மனைவியிடம்



அன்பிற்குரியவளே,  
அடியார் ஒருவர் உணவின்  
பொருட்டு நம்மைத்  
தேடி வந்துள்ளார்.  
என்ன செய்வது?

என்ன செய்வது?  
அடியாரின்  
பசியைப் போக்க  
இயலவில்லையே!  
இந்த மழை பெய்யும்  
இரவு வேளையில்  
எவர் உதவுவார்?

சரி வேறு என்னதான் செய்வது?


ஓர் உபாயம் கூறுகிறேன்.  
காலையில் வயலில் விதைத்த  
முளை நெல்லை வாரிக்  
கொண்டு வாருங்கள். தக்க  
முறையில் சமைத்துத்  
தருகிறேன்.








மாறனார் வீட்டின் கூரையைப் பிரித்து மனைவியிடம் கொடுக்கிறார்



உடன் வைக்க கறிகளுக்கு என்ன செய்வது?

இதோ வருகிறேன்



மாறனார் கொல்லைப் புறத்தில் உள்ள கீரைகளைப் பறித்து வருகிறார்

இதோ சீக்கிரம் ஆகட்டும்.

சரி! கணத்தில் தயாரித்து விடுகிறேன்



